

පාර්ලිමේන්තු ප්‍රකාශන මාලා අංක: 222

ආයතනයේ නම: සමෘද්ධි සංවර්ධන දෙපාර්තමේන්තුව

පාර්ලිමේන්තුවේ රජයේ ගිණුම් පිළිබඳ කාරක සභාව විසින් සභාගත කරන ලද වාර්තා සම්බන්ධයෙන් ස්ථාවර නියෝග අංක 119(4) යටතේ ගරු අමාත්‍යවරයාගේ නිරීක්ෂණ හා ගනු ලබන පියවර පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීම

பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம்: 222

நிறுவனத்தின் பெயர்: சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்
பாராளுமன்றத்தின் அரசு கணக்குக் குழுவினால் முன்வைக்கப்பட்ட
அறிக்கை தொடர்பாக நிலையியற் கட்டளை இலக்கம் 119(4) இன் கீழ்
கௌரவ அமைச்சரின் அவதானிப்புகளும் மற்றும் அது தொடர்பாக
எடுக்கப்படும் நடவடிக்கைகளும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

Parliamentary Series No: 222

Name of the Institution: Department of Samurdhi Development

Submission of observations of Hon. Minister and steps taken with regard to the reports tabled by the committee on Public Accounts in terms of Standing Order No: 119(4)

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்

தொடர் இலக்கம்	குழுவினரால் இணங்காணப்பட்டுள்ள குறைபாடுகள்	குறைபாடுகள்/தற்போதைய நிலைகளை சீர் செய்து கொள்வதற்கு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
01	<u>உத்தியோகத்தார்களின் ஓய்வூதியம் செலுத்துவது தொடர்பிலான பிரச்சனைகள் உள்ளமை</u> சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினை உருவாக்கும்போது அதிகார சபைகளில் இருந்து உள்ளீர்க்கப்பட்ட உத்தியோகத்தார்களுக்கு ஓய்வூதியம் செலுத்துவது தொடர்பில் நடைமுறையில் உள்ள சிக்கல்களின் பொருட்டு இதுவரையில் எவ்வித தீர்வுகளும் கிடைக்கப் பெறவில்லை என அவதானித்த செயற்குழு இந்த விடயம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள நீதிமன்ற வழக்குத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படாமைக்கான காரணங்கள் தொடர்பில் விசாரித்தது.	சமுர்த்தி சட்டத்தின் (44) (உ) (ii) பிரிவின் கீழ் திணைக்களத்தில் உள்ளீர்ந்த உத்தியோகத்தார்களிடமிருந்து ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து 60% அரசாங்க பங்களிப்பினை அறவிட்டுக் கொள்வதற்கு எதிராக அந்த உத்தியோகத்தார்களால் தொடுக்கப்பட்ட SC/FR/252/2015 என்ற இலக்கத்தினையுடைய வழக்கின் இணக்கப்பாட்டு தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாமை காரணமாக 60% தொகையினை அறவிடுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் SC/AP/45/2025 மற்றும் SC/CONTEMPT/07/2025 ஆகிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் உத்தியோகத்தார்களிடமிருந்து அறவிட வேண்டியுள்ள 60%த்திற்கு உரியதான 4% வட்டியினை அறவிடுவதற்கு 2023.02.20ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய 2023.02.20ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வூதியம் செலுத்தப்பட்ட ஆட்களின் பொருட்டு நிலுவையான ஓய்வூதியம் ஓய்வூதிய திணைக்களத்தினால் செலுத்தப்படவில்லை. 2025 ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதியின் அமை/25/1323/818/085 என்ற இலக்கத்தினையுடைய அமைச்சரவை தீர்மானத்தினை அறிவிக்கும் கடிதத்தின் பிரகாரம் ஊழியர் சேமலாப நிதியத்தின் 60% அரசு பங்களிப்பு தொகையினை திரும்ப அறவிட்டுக் கொள்ளும் போது அறவிடப்படுவது அரசாங்கத்தின் பங்களிப்பான 60% தொகைக்கான 4% வட்டியானது ஒரு முறைக்கு மாத்திரமாகும் என்பதுடன் அத்தொகையினை அறவிடுவதற்காக ஓய்வூதியத்தினை தயாரித்து ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் நிலுவையான ஓய்வூதியத்தில் இருந்து அறவிட்டுக் கொள்வதற்கு ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 2023.02.20ஆம் திகதியின் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்பட்ட சகல உத்தியோகத்தார்களிடமிருந்து 60%த்திற்கு 4% வட்டியை அறவிட்டு குறித்த நிலுவையான ஓய்வூதியத்தினை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதனை வினையமுடன் அறியத் தருகின்றேன்.

தொடர் இலக்கம்	குழுவினரால் இணங்காணப்பட்டுள்ள குறைபாடுகள்	குறைபாடுகள்/தற்போதைய நிலைகளை சீர் செய்து கொள்வதற்கு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
02	<u>அங்கீகரித்த பணியாளர் குழாமினை திருத்தம் செய்தல்.</u> சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்களது தொழில்சார் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அங்கீகரித்த பணியாளர் குழாமில் திருத்தம் ஒன்றினை மேற்கொள்ளும் தேவைப்பாட்டினை அவதானித்த செயற்குழு புதிய பணியாளர் குழாம் திருத்தம் ஒன்றினை மேற்கொள்ளும் பணிகளின் நிகழ்கால நிலைமை தொடர்பில் விசாரித்தது.	திணைக்களத்தின் பணியாளர் குழாமின் திருத்தம் ஒன்றினை மேற்கொள்வதற்காக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அப்போதிருந்த மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளருக்கு முன் வைக்கப்பட்ட வினாக் கொத்தின் பொருட்டு 2023.09.12ஆம் திகதி அமைச்சின் செயலாளரால் செயற்குழுவிற்கும் பிரதி ஒன்றுடன் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், திணைக்களத்தில் 25732 பேரைக் கொண்ட புதிய பணியாளர் குழாமின் பொருட்டு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திலிருந்து அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் குழாமிற்குறியதாக புதிய ஆட்சேர்ப்புக்கள் மற்றும் பதவி உயர்வு முறைகளின் பொருட்டு கால வரையறையினை தயாரிப்பதற்கு ஒவ்வொரு மாதமும் 15-ம் திகதியில் குறித்த முன்னேற்றத்தினை வழங்குவதற்கும் 2024.01.10 ஆம் திகதி நடைபெற்ற அரசு கணக்கீடு தொடர்பான செயற்குழுவில் கட்டளை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2025.08.15 ஆம் திகதியில் குறித்த முன்னேற்றமானது 2025.09.12 ஆம் திகதியில் அரசு கணக்கீடு தொடர்பான செயற்குழுவிற்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
03	<u>சமுர்த்திப் பயனாளிகளை வலுவூட்டும் வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்.</u> சமுர்த்தி நன்மைகள் வழங்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு கடந்துள்ள 25 வருட காலத்திற்குள் சமுர்த்தி பயனாளிகளை வலுவூட்டும் வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் செயற்குழு விசாரித்தது. வறிய மக்களை வலுவூட்டும் பொருட்டு நன்மைகளை வழங்குவது மாத்திரம் போதுமானது அல்ல எனவும் இந்த சமுர்த்தி பயனாளிகளை சுய	சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் கடந்த மூன்று தசாப்தங்கள் மட்டளவிலான காலத்திற்குள் வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் முகம் கொடுக்கும் வறுமை நிலை, சமூக சமத்துவ முரண்பாடுகள் மற்றும் பல்வேறு நிதித் தேவைகளின் பொருட்டு நிதியியல் ரீதியான நிதியங்களை பெற்றுக் கொள்ளுதல் போன்ற பொருளாதார மற்றும் சமூக ரீதியான சிக்கல்களில் இருந்து மீட்டெடுத்துக் கொள்ளும் நோக்கத்துடன் மேற்சொன்ன குடும்பங்களை நிரந்தரமான வாழ்வாதார வழியில் ஈடுபடச் செய்தல், வருமானத்தினை ஈட்டக்கூடிய வழிகளை பலப்படுத்துதல், நிவாரணம் பெறும் தங்கி வாழும் மனநிலையிலிருந்து மீட்டெடுத்தல் மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பொன்றின் பாதுகாப்பினை வழங்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தேசிய, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் பல்வேறு வேலை திட்டங்களை

தொடர் இலக்க ம்	குழுவினரால் இணங்காணப்பட்டுள்ள குறைபாடுகள்	குறைபாடுகள்/தற்போதைய நிலைகளை சீர் செய்து கொள்வதற்கு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
	தொழிலில் அல்லது வருமானத்தினை உழைக்கக்கூடிய வேறொரு வேலைத்திட்டம் ஒன்றில் முன்வைத்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறிய செயற்குழு இந்த வேலை திட்டத்தின் பொருட்டு பிற பொருத்தமான நிறுவனங்களுடன் கூட்டினைந்து செயல்பட முடியும் எனவும் அது தொடர்பில் முறையான திட்டமொன்றினை தயாரித்தல் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. சமுர்த்தி வேலைத் திட்டத்தில் நுழைகின்ற குடும்பங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டிய இலக்குகள் மற்றும் அவற்றுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அத்துடன் வழிகாட்டல்களை வழங்கி அது தொடர்பில் பின் பணி ஆய்வு ஒன்றினை மேற்கொள்வது அத்தியாவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என செயற்குழு இங்கு விசேடமாக சுட்டிக் காட்டியது.	நடைமுறைப்படுத்தி நன்மைகளை இலக்கிடப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றின் பிரகாரம் சமுர்த்தி நிவாரண உதவி வேலைத் திட்டத்திற்கு பதிலாக "அஸ்வெசம்" வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு "அஸ்வெசம்" உட்பட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டும் பொறுப்பு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் "அஸ்வெசம்" கிடைக்கப் பெறுகின்ற மற்றும் "அஸ்வெசம்" கிடைக்கப்பெறாத குறைந்த வருமானம் பெறும் 20 இலட்சம் குடும்பங்களை 2025 ஆம் ஆண்டிலிருந்து 2029 ஆம் ஆண்டு வரையிலான 05 வருட காலத்திற்குள் வலுவூட்டும் பொருட்டு நீண்ட கால திட்டமிடல் ஒன்று தயாரிக்கப்பட்டதுடன் அதன் கீழ் 2025 ஆம் ஆண்டில் வலுவூட்டும் இலக்கானது 04 இலட்சம் குடும்பங்கள் ஆகும். அத்திட்டமிடலுக்கு அமைய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வாழ்வாதார மேம்பாடு உள சமூக வலுவூட்டல், நிதியியல் உள்ளடக்கம், சமூகப், பாதுகாப்பு, பயிற்சி மற்றும் வழிகாட்டல்கள் ஆகிய 05 பிரதான துறைகளின் ஊடாக வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் அனைத்து பிரசைகளையும் தேசிய பொருளாதாரத்தின் அபிமானம் உள்ள பங்காளர்களாக ஆக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. வலுவூட்டும் பொருட்டு தெரிவு செய்யப்படுகின்ற சகல குடும்பங்களின் பொருட்டு குடும்ப அபிவிருத்தித் திட்டமிடல் ஒன்று தயாரிக்கப்படுகின்றது என்பதுடன் அக்குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்படுகின்ற பயனாளிகளின் பொருட்டு வணிகத் திட்டமிடல் ஒன்று தயாரிக்கப்படும். பின்னர் அப்பயனாளிகளின் பொருட்டு வாழ்வாதாரம், தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழில்/திறன் பயிற்சிகள் வழங்கப்படும். தேவைகளையுமுடைய பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குதல் மற்றும் உரிய நிதியியல் சேவைகளை நாடச் செய்வது மற்றும் தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில்களுக்கான வழிகளில் ஈடுபடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தொடர் இலக்க ம்	குழுவினரால் இணங்காணப்பட்டுள்ள குறைபாடுகள்	குறைபாடுகள்/தற்போதைய நிலைகளை சீர் செய்து கொள்வதற்கு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
		தற்போது வலுவூட்டல் வேலைத் திட்டத்தின் கீழ் வலுவூட்டும் பொருட்டு 232,146 தகுதியான குடும்பங்களை தெரிவு செய்துள்ளதுடன் 126,613 குடும்ப அபிவிருத்தி திட்டமிடல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதோடு 608 வணிகத் திட்டமிடல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. தொழில் பயிற்சியின் பொருட்டு 13,065 இளைஞர்கள் இனங் காணப்பட்டுள்ளதுடன் அதில் 239 இளைஞர்கள் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் திறைசேரி நிதி ஒதுக்கீடு மற்றும் சமுர்த்தி திணைக்கள நிதியத்தினை பயன்படுத்தி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் நோக்கில் வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. (இணைப்பு 01)
04	<u>அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் இனம் காணப்பட்ட 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்டும் வேலைத் திட்டம்.</u> அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்துடன் இணைந்ததாக சமுர்த்தி வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதுவரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் செயற்குழு விசாரித்துள்ளது.	நலன்புரி நன்மைகள் சபையினால் தயாரித்து முன்வைக்கப்பட்ட அமைச்சரவை படிவம் இலக்கம் அமை/730/604/073 மற்றும் அமை/23/1881/604/178 என்பனவற்றின் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் கீழ் வறிய மற்றும் மிக வறிய அஸ்வெசும பயனாளிக் குடும்பங்கள் 12 இலட்சத்தினை வலுவூட்டுவதற்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. 02. அதன் பிரகாரம் 12 இலட்சம் அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களை வலுவூட்டும் பொருட்டு வேலைத்திட்டம் ஒன்று 2024 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்துவதற்காக தயாரித்து 2024.03.11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக்கு அமை/24/0456/629/006 என்ற இலக்கத்தினை உடைய அமைச்சரவை படிவத்தின் மூலம் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. 03. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சகல சமூக குழுக்கள் மற்றும் சமுர்த்தி நிவாரண உதவியை பெற்ற (தற்போது அஸ்வெசும நன்மைகளைப் பெறாத) குடும்பங்களையும் உள்ளடக்கியதாக புதிய வேலைத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு சமூக வலுவூட்டல் வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டது. 04. அந்த முன்மொழிவின் பிரகாரம் கீழுள்ளவாறு வலுவூட்டல்கள் மேற்கொள்ளப்படுகின்ற 20 இலட்சம் குடும்பங்களை இனங்காண்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

தொடர் இலக்க ம்	குழுவினரால் இணங்காணப்பட்டுள்ள குறைபாடுகள்	குறைபாடுகள்/தற்போதைய நிலைகளை சீர் செய்து கொள்வதற்கு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
		அஸ்வெசும பயனாளிக் குடும்பங்கள் -1,500,000 சமுர்த்தி நிவாரண உதவி பெற்ற (தற்போது அஸ்வெசும கிடைக்கப்பெறாத) குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் - 500,000 இப்புதிய குடும்பங்களின் பொருட்டு அமைச்சரவை நிறுபம் ஒன்று தயாரிக்கப்பட்டு, அமைச்சரவை யின் அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பிப்பதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய வேலைத் திட்டத்தின் கீழ், அஸ்வெசும பயனாளிக் குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி நிவாரணம் பெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இனம் காண்பது கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அக்குடும்பங்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டின் பொருட்டு கீழுள்ள பிரிவுகளுக்கு முன் வைப்பதற்கு குடும்ப அபிவிருத்தி திட்டமிடலை தயாரிப்பதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. I. வணிக ரீதியான வாய்ப்புக்களில் ஈடுபடச் செய்தல்(சுய தொழில்) II. தொழில் பயிற்சியின் பின்னர் உள்நாட்டு/வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபடச் செய்தல். வாழ்வாதார மேம்பாட்டின் பொருட்டு அரசாங்கத்தின் நிதி உதவிகள் மற்றும் சமுர்த்தி வங்கிக் கடன் என்ற வகையில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதனையும் அறியத் தருகின்றேன்.
05	<u>சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடு.</u> கணக்காய்வுப் பகுப்பாய்வின் பிரகாரம் தற்போது சமுர்த்தி வங்கிகளுக்கு சொந்தமான ரூபா பில்லியன் 255 இற்கான சொத்துக்கள் உள்ளதாகவும் நிதியியல் ரீதியான சொத்துக்களின் பெறுமதியானது ரூபா பில்லியன் 220 எனவும் செயற் குழு அவதானித்தது. இருப்பினும்	இதன் பிரகாரம் 2025.07.31 ஆம் திகதியில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிக்கு சொந்தமான ரூபா பில்லியன் 321 இற்கான சொத்துக்கள் உள்ளதுடன் முதலீடுகளின் பெறுமதியானது ரூபா பில்லியன் 183 ஆகும். சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிக்கு சொந்தமான 2025.07.31 ஆம் திகதியில் மொத்த வைப்புக்களின் அளவானது ரூபா பில்லியன் 151 ஆகும் என்பதுடன் மொத்த கடன் வழங்கல்கள் ரூபா பில்லியன் 105 ஆகும். அந்த ரூபா பில்லியன் 105 இற்கான தொகையானது கீழ் குறிப்பிடப்படுகின்ற பிரகாரமாகும்.

தொடர் இலக்க ம்	குழுவினரால் இணங்காணப்பட்டுள்ள குறைபாடுகள்	குறைபாடுகள்/தற்போதைய நிலைகளை சீர் செய்து கொள்வதற்கு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
	சமுர்த்தி வங்கிகளின் கடன் மீதியானது ரூபா பில்லியன் 70 எனவும் அதில் ரூபா பில்லியன் 10 ஊழியர்களின் கடனின் கீழ் உள்ளாகின்றது எனவும் முதலீடுகளின் பெறுமதியானது ரூபா பில்லியன் 150 எனவும் செயற்குழுவின் கவனத்திற்கு உள்ளாகியது.	• 2025.07.31ஆம் திகதியில் கிடைக்க வேண்டிய மொத்த ஊழியர் கடன் தொகை – ரூ.மில். 4910.6 ஆகும் • கிடைக்க வேண்டிய மொத்த ஊழியர்கடன்களின் எண்ணிக்கை = 18057 ஆகும் • கிடைக்க வேண்டிய கடனானது வீதாசாரத்தில் 4.67% ஆகும் • பயனாளிகளின் பொருட்டு வழங்கப்பட்டுள்ள கிடைக்கவேண்டிய கடன் தொகை – ரூ.மி 100,298.4 ஆகும் • மொத்தமாக பயனாளிகளின் பொருட்டு வழங்கப்பட்டுள்ள கிடைக்க வேண்டிய கடன்களின் எண்ணிக்கையானது 1,002,254ஆகும் • கிடைக்க வேண்டிய கடனானது வீதாசாரத்தில் 95.33% ஆகும். மேலே ரூபா பில்லியன் 105 மட்டளவுவரை கடனின் அளவினை அதிகரித்துக் கொள்ள கீழ் குறிப்பிடப்படும் கடன் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறைந்த வட்டி விதத்தின் கீழ் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியால் வழங்கப்படுகின்ற கடன் அளவினை அதிகரிக்கச்செய்தல் ➤ 2025.06.30 ஆம் திகதியில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிக்கு சொந்தமான ரூபா பில்லியன் 162 இற்கான வைப்புக்கள் உள்ளதுடன் கிடைக்க வேண்டிய கடன் மீதியானது ரூபா பில்லியன் 103 ஆகும். 2024 ஆம் ஆண்டிலிருந்து சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி மற்றும் வங்கிச் சங்கங்களில் கிடைக்க வேண்டிய கடன் மீதியினை அதிகரித்துக் கொள்வதற்கு கீழ் குறிப்பிடப்படும் கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ➤ 2024.02.14 ஆம் திகதியின் 2021/16 (புதிய) நான்காவது பிற்சேர்க்கை மூலமான வியசவிய கடன் திட்டம் ➤ 2024.03.27 ஆம் திகதியின் 2024/01 சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பிற்கான சமுர்த்தி அருணலு சலுகைக் கடன் திட்டம் ➤ 2024.04.18ஆம் திகதியின் 2024/04 அரசு பணியாளர்களுக்கான சமுர்த்தி லக்ஷகடன் திட்டம்

தொடர் இலக்க ம்	குழுவினரால் இணங்காணப்பட்டுள்ள குறைபாடுகள்	குறைபாடுகள்/தற்போதைய நிலைகளை சீர் செய்து கொள்வதற்கு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
		➤ 2024.05.20ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை கடிதத்தின் மூலம் வியசவிய கடன் திட்டத்தின் மூலம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கடனை வழங்குதல் ➤ 2024.10.29 ஆம் திகதியின் 2020/22 இற்கான முதலாவது பிற்சேர்க்கையின் மூலம் புதிய சமுர்த்தி தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திக் கடன் திட்டத்தின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி மாயன்களின் வருமானமீட்டல் கருத்திட்டங்களை தொடர்ந்து விருத்தி செய்து கொள்ளும் பொருட்டு ரூபா 20 இலட்சம் முதல் 50 இலட்சம் வரையிலான தொழில் முயற்சியாளர்களின் அபிவிருத்தி கடன் தொகையினை அதிகரித்தல். <u>சமுர்த்தி வேலைத் திட்டத்தின் அங்கத்தவர் அல்லாதோர் அஸ்வெசும உரித்துடையோர் குடும்பங்களின் வலுவூட்டல் நடவடிக்கைகளின் பொருட்டு</u> ➤ 2025.08.07ஆம் திகதியிடப்பட்ட 2025/10 சுற்றறிக்கையின் மூலம் வலுவூட்டல் வேலைத் திட்டம் - 2025 இன் கீழ் இனம் காணப்பட்ட அஸ்வெசும சமூக நலனுதவியைப் பெறுகின்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருட்டு சமுர்த்தி சவிபல கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்துவதும் சமுர்த்தி நிவாரண உதவியைப் பெற்ற குறைந்த வருமானம் பெறுவோருக்கு சமுர்த்தி ரன்பத்த பொற்சான்றிதழ் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. (இணைப்பு 02)



சீ.இ.களுஆரச்சி
பணிப்பாளர் தலைமை அதிபதி
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்.

சம்பத் மந்திரிநாயக்க
செயலாளர்
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும்
சமூக வலுவூட்டல் அமைச்சு.